



ப்ராம்பட்டன் நகரமானது பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பின் மேம்படுத்திய நடவடிக்கைகளுடன் மாகாணத்திற்கான சிகப்பு நிற கட்டுப்பாட்டு நிலைக்குள் நுழைகிறது

ப்ராம்பட்டன், ON (நவம்பர் 7, 2020) – இன்றைய தினம், பீல் பிரதேசத்தின் ஒரு அங்கமாக இருக்கின்ற ப்ராம்பட்டன் நகரமானது, [ஒன்ட்டேரியோவை பாதுகாப்பாக மற்றும் திறந்த நிலை கட்டுக்கோப்பில் வைப்பதற்காக\(Keeping Ontario Safe and Open Framework\)](#) ஒன்ட்டேரியோ அரசாங்கத்தின் சிகப்பு நிற கட்டுப்பாட்டு நிலைக்குள் நுழைந்தது. கோவிட்-19 தொற்று பரவல் வேகத்தைக் குறைப்பதில் உதவுகமாக, ஏற்கெனவே உள்ள மாகாணத்தின் கட்டுப்பாட்டுத் தடைகளுக்கும் கூடுதலாக, மேலும் கடுமையான நடவடிக்கைகளை பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பு அறிமுகம் செய்திருக்கிறது.

ஒன்ட்டேரியோ அரசாங்கத்தின் சிகப்பு நிற கட்டுப்பாட்டு நிலைத் தடைகள்

மாகாணத்தின் சிகப்பு நிற கட்டுப்பாட்டு நிலையானது, கட்டிடங்களுக்குள் அமர்ந்து சாப்பிட, அதிகபட்சமாக 10 பேர்களை மட்டுமே அனுமதிப்பதுடன், வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவது, காரில் அமர்ந்தபடி சாப்பிட்டுச் செல்வது மற்றும் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்ப்பிப்பது ஆகியவற்றையும் தொடர்ந்து அனுமதிக்கிறது. சமூக கூட்டங்கள் கூடுவது, மற்றும் ஒழுங்கு செய்யப்பட்ட பொது நிகழ்ச்சிகளுக்கான எண்ணிக்கையானது கட்டிடங்களுக்கு உள்ளாக அதிகபட்சம் 10 பேர்கள் மட்டுமே எனவும் வெளிப்புறங்களில் 25 பேர்கள் மட்டுமே எனவும் அனுமதிக்கிறது.

மாகாணத்தின் சுகாதார நடவடிக்கைகள் பற்றி மேலும் அறிய [இங்கே](#) படிக்கவும்.

கோவிட்-19 தொற்று பரவலுக்கு எதிராக பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பின் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்

நவம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவு 12:01 மணி முதல், ப்ராம்பட்டன் உள்ளிட்ட பீல் பிராந்தியத்தில் பின்வரும் கட்டுப்பாட்டுத் தடைகள் அமலில் இருக்கும்:

- நவம்பர் 13, 2020 நள்ளிரவு 12:01 மணி தொடங்கி, விடுமுறை நாட்களில், இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்டாடும் சமூகக் கூட்டங்கள் கூடுவது, மற்றும் வணிக நிறுவனங்களில் நேரடி நிகழ்ச்சிகள் ஆகியவை அனுமதிக்கப்பட மாட்டாது.
- நவம்பர் 13 நள்ளிரவு 12:01 மணி தொடங்கி, குறைந்தது ஜனவரி 7, 2021 வரை திருமண வரவேற்புகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
- மதம் சார்ந்த சேவைகள், சடங்குகள் அல்லது விழாக்கள் மெய்நிகர் நிகழ்வுகளாக மட்டுமே இருக்க வேண்டும். இது சாத்தியமில்லாதபோது, திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு கீழ்வரும் கட்டுப்பாடுகள் அவசியமாகும்:



- கட்டிடங்களுக்கு உள்ளாக கூடுபவர்கள் 30% அளவுக்கு இருக்கும்படியும் அதில் அதிகபட்சம் 50 நபர்களாக இருக்கும்படியும் குறைக்கவும்.
- இருக்கைகளுக்கு இடையில், மற்றும் மற்றவர்கள் கொண்ட குழுக்களுக்களிடமிருந்து, குறைந்தது 2 மீட்டர் தூரம் விலகியிருப்பதைக் கடைப்பிடிக்கவும்.
- பார்கள், உணவகங்கள் மற்றும் பிற உணவு நிறுவனங்கள், ஒரே வீட்டிலிருந்து வருபவர்களை அல்லது அவர்களுக்கு அத்தியாவசிய ஆதரவை அளிப்பவர்களை ஒரு இடத்தில் மட்டுமே அமரவைக்கலாம். மற்றவர்களுடன் கலந்து அமர அனுமதிக்கக் கூடாது.
- பணியிட நிறுவனங்கள், அனைத்து அத்தியாவசியமில்லாத வருகையாளர்களையும் தடைசெய்ய வேண்டும், மற்றும் முடிந்தவரை வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கும் உபாயங்களை ஏற்படுத்தலாம்.
- உடற்பயிற்சி சாலைகள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் அனைத்தும் தங்கள் பங்கேற்பாளரை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்வதின் பேரில் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தொற்றுக்கு ஆட்பட்ட ஒரு நிகழ்வு இருந்துவிட்டால், தொற்றுக்கான தொடர்பு ஏற்படக் காரணமாகிய தடம் அறிய உதவும் வகையில், துல்லியமான தகவலை வழங்க வேண்டும். முன்பதிவு இல்லாமல், போகிறபோக்கில் பங்கேற்பது அனுமதிக்கப்படமாட்டாது.
- விருந்து அரங்குகள் உள்ளிட்ட கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தும் இடங்கள் மூடப்பட வேண்டும்.
- பீல் பகுதி குடியிருப்பு வாசிகள் தங்கள் வீட்டு உறுப்பினர்களுடன் மட்டுமே தங்கள் தொடர்பு இருக்கும்படி கட்டுப்பாட்டுடன் இருந்துகொள்ள வேண்டும் மற்றும் தனியாக வசிப்பவர்கள் அத்தியாவசிய ஆதரவு அளிப்பவராக ஒரே ஒருவரை மட்டுமே தங்கள் வீட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
- பீல் குடியிருப்பு வாசிகள் மருத்துவம் மற்றும் பழுதுபார்ப்பு, புனரமைத்தல் அல்லது கட்டுமானம், பிரசவங்கள் மற்றும் ஒருவருக்கொருவரான பயிற்சி உள்ளிட்ட அவசர காரணங்களைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் தங்கள் வீட்டில் எவரையும் அனுமதிக்கவோ அல்லது தாங்கள் எந்தவீடுகளுக்கும் செல்வதோ கூடாது. இம்மாதிரியான சூழ்நிலைகளில் முக கவசம் அணிவது, தூரத்தைக் கடைப்பிடிப்பது, கை சுகாதாரம், நோய்வாய்ப்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட சரியான முன்னெச்சரிக்கைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒன்ட்டேரியோ ஒழுங்குமுறை 263/20, நிலை 2 இல் இருக்கும் பகுதிகளுக்கான விதிகள் 2, s.2(2) (அல்லது நடப்பில் இருப்பது) இன் அதிகாரத்தின் கீழாக அனைத்து கூடுதல் நடவடிக்கைகளும் அமலில் இருக்கின்றன.

குறிப்பிட்டு கூறியிருந்தால் தவிர, இந்த நடவடிக்கைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும், மற்றும் தொற்று பரவல் எப்படி உருமாற்றம் அடைகிறது என்பதைப் பொறுத்து ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒரு முறை பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பினால் மறு மதிப்பாய்வு செய்யப்படும்.

இந்த மாற்றங்கள் பற்றி மேலும் அறிய [இங்கே](#) படிக்கவும்.



பொழுதுபோக்கு மையங்கள்

இன்று (நவம்பர் 7, 2020) முதல், ப்ராம்ப்ட்டன் நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுதுபோக்கு வசதி கட்டிடங்களில் முன்பதிவின் பேரில் மட்டுமே கார்டியோ உடற்பயிற்சி மற்றும் எடை குறைப்பு உடற்பயிற்சிக்கான பகுதிகளைப் பயன்படுத்துவதை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. குழுவாக இருந்தபடி செய்யும் உடற்பயிற்சி வகுப்புகள் இந்த சமயத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. குடியிருப்புவாசிகள் முன்பதிவுக்கான நேர இடைவெளிகளை www.brampton.ca/recreation இல் காணலாம் மற்றும் தங்கள் வருகையைத் திட்டமிடலாம். இதற்கு மாற்றாக, குடியிருப்பாளர்கள் 311 எனும் எண்ணை அழைப்பதன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கட்டாயமாக்கப்பட்ட முகத் திரைகள்

கட்டாயமாக்கப்பட்ட முகத்திரைகளுக்கான உப சட்டத்தின் கீழாக, ப்ராம்ப்ட்டனில் உள்ள அனைத்து பொது கட்டிடங்களின் உட்புறங்களிலும் மருத்துவமல்லாத முகமூடிகள் அல்லது முகத்திரைகள் அணிவது அவசியமாகிறது. பொது நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் உள்ளரங்க பொது இடங்களில் இருப்போர் முகமூடிகள் அல்லது முகத்திரைகள் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவ காரணங்களால் முக கவசம் அல்லது முகத்திரை அணிய முடியாதவர்கள் உள்ளிட்ட இந்த சில நபர்களுக்கு, உப சட்டம் விலக்கு அளிக்கிறது; இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள்; அவசர உத்தரவுகளின்படி தடகள விளையாட்டு நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள். மேலும் தகவலுக்கு, வருகை தரவும்: www.brampton.ca/masks

இணக்கமின்மை பற்றி தகவல் தெரிவிக்க குடியிருப்பாளர்கள்/வணிகர்கள் அழைக்க வேண்டிய எண்: 311.

கோவிட்-19 தொற்றுக்கான பரிசோதனை மற்றும் பரிசோதனை செய்யப்படும் இடங்கள் பற்றிய தகவல்கள்

பரிசோதனை செய்யப்படும் அனைத்து இடங்கள்

தனிநபர்கள் அனைவரும், பீல் பிராந்தியம் முழுவதிலுமாக இருக்கும் மருந்தகங்கள், மதிப்பீட்டு மையங்கள் மற்றும் கூடுதல் கிளினிக்குகள் உள்ளிட்ட இடங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். எல்லா பரிசோதனைகளும் இப்போது முன்பதிவின் பேரில் மட்டுமே செய்யப்படும். உங்களுக்கான பரிசோதனைக்கு பதிவு செய்ய மதிப்பீட்டு மையம் அல்லது மருந்தகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

பீல் பிராந்தியம் மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரில் உள்ள கோவிட்-19 க்கான பரிசோதனை செய்துகொள்ளும் இடங்கள் பற்றிய பட்டியலுக்கு, மாகாணத்தின் [வலைத்தளத்தைப்](#) பார்வையிடவும்.

ப்ராம்ப்ட்டன் நகரில் பரிசோதனை செய்து கொள்வதற்கான வில்லியம் ஆஸ்லர் ஹெல்த் சிஸ்டம் (William Osler Health System (Osler)) மையம்

சவுத் ஃப்ளேட்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் ப்லெக்ஸ் (South Fletcher's Sportsplex)–இல் இருக்கின்ற ஆஸ்லர்ஸ் கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ளும் மையம்

COVID-19 பரிசோதனை செய்துகொள்ளும் தகுதியுள்ள எவருக்கும் ஆஸ்லர்ஸ் நிறுவனம், ஆன்லைன் மற்றும் தொலைபேசி முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை வழங்குகிறது. ப்ராம்ப்ட்டன் நகரில் பரிசோதனை செய்து கொள்வதற்கான வில்லியம் ஆஸ்லர் ஹெல்த் சிஸ்டம் (William Osler Health System (Osler)) மையமானது, தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும், மேலும், நேரம் கிடைப்பதன் அடிப்படையில் முன்பதிவுகள் செய்யப்படுகின்றன.

ஆஸ்லரின் COVID-19 பரிசோதனை மையத்தில் ஒரு பரிசோதனைக்காக பதிவு செய்ய, கீழே உள்ள விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

- ஆன்லைன்: www.williamoslerhs.ca/coronavirus ஐப் பார்வையிடவும்
- தொலைபேசி: 905.487.1249 ஐ அழைக்கவும்

வாரத்தில் 7 நாட்கள் காலை 8:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.

ஒருங்கிணைந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கான பீல் நினைவு மையத்தில் ஆஸ்லரின் கோவிட் - 19, சளி மற்றும் சளிக்காய்ச்சல் மருத்துவமனை

ஆஸ்லரின் கோவிட் -19, சளி மற்றும் சளிக்காய்ச்சல் மருத்துவமனையானது, COVID-19 பரிசோதனை செய்துகொள்வதற்கான காரணிகளை பூர்த்தி செய்யும் நோயாளிகள், அத்துடன் அறிகுறிகள் இருப்பதன்பேரில், மருத்துவரைப் பார்க்க விரும்புவோர், ஆகியோர் முன்பதிவில்லாமல் நேரடியாக வந்து பரிசோதனை செய்துகொள்ள அனுமதிக்கிறது.

மருத்துவகமானது, சமீபத்தில் தனது செயல்பாட்டு நேரங்களை நீட்டித்துள்ளது, இப்போது தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தேவையில்லை.

ப்ராம்ப்ட்டன் நகரில் உள்ள, காரில் வந்து அதில் இருந்தபடியே பரிசோதனை செய்து கொள்வதற்கான மையம் மற்றும் பீல் மெமோரியல் சென்டரில் உள்ள கோவிட்-19, உள்ள குளிர் மற்றும் காய்ச்சல் கிளினிக் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.williamoslerhs.ca/coronavirus ஐப் பார்வையிடவும்

கூடுதல் பரிசோதனை மையங்கள்



இந்த மையங்கள், அவை அமைந்திருக்கும் இடங்களுக்கு அருகாமையில் வாழுகின்ற குடியிருப்பு வாசிகளுக்கு முன்னுரிமை தந்து பரிசோதனை செய்கின்றன.

ஸ்னெல்க்ரோவ் சமுதாய மையம் (Snelgrove Community Centre)

11692 ஹூரோன்ட்டோரியோ வீதி

ப்ராம்ப்ட்டன், ON L7A 1K5

வேலை நேரம்: செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும்

சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை.

உங்களுக்கான முன்பதிவு செய்ய, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:30 மணி முதல் மாலை 4:30 வரை 905.796.0040 என்ற எண்ணில் extension 2122 ஐ அழுத்தவும்

கோர் மெடோஸ் சமுதாய கூடம் (Gore Meadows Community Centre)

10150 கோர் சாலை

ப்ராம்ப்ட்டன், ON L6P 0A6

வேலை நேரம்: செவ்வாய்க்கிழமைகளில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் அல்லது 647.374.4676 என்ற எண்ணை அழைக்கவும்

மேலும் தகவல்களுக்கு, [இங்கு க்ளிக் செய்யவும்](#).

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca